அமைக்கப்படவில்லை என்பதை அரசு புரிந்துகொண்டிருக்கிறது. ஆகவே, 328 அட்டைகள் இருக்கின்ற அந்த இடத்திலேயும் ஒரு கடையை வைக்கலாம். ஆனால் நீங்கள் சொல்கிற பகுதிநேரக் கடையை வைப்பதிலே பயன் இல்லை. அதனால், மக்கள் இன்னும் துன்பத்தைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் போகிற நேரத்தில் மண்ணெண்ணெய் கொண்டு .போகவில்லையானால், அதற்கு பிறகு அந்த ஊருக்கே மண்ணெண்ணெய் போய் சேருவதில்லை. அந்தத் தவறுகள்தான் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன.. ஆகவே, மாண்புமிகு உறுப்பினர்கள் அவர்கள் தயவுசெய்து சில பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அரசாங்கம் எவ்வளவு ஒத்துழைக்க முடியுமோ, ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது. ஆகவே, இதை இரண்டு கடைகளாக நாங்கள் பிரிப்போம். அதிலே ஒரு கடையை அருள்கூர்ந்து நீங்கள் யாராவது அந்தக் கிராமப் பகுதியிலே இருக்கின்ற படித்த, கொஞ்சம் விவரம் அறிந்த பெண்கள் இருந்தால் பெண்கள், பெண்கள் ஒருவேளை அந்தப் பகுதியிலே கிடைக்கமாட்டார்கள், பிற்பட்டப் பகுதி என்றால், யாராவது ஆண்கள் அந்தக் கிராமத்திலே, பொறுப்பை எடுத்துக் கொண்டு ஒருவரை அடையாளம் காட்டுங்கள். அவர்களை ஏஜென்ஸி என்று நியமித்து இந்தப் பொருள்களையெல்லாம் அவர்களுக்கு வழங்குகிறோம். அதிலிருந்து வருகின்ற அந்த மார்ஜினை கிட்டத்தட்ட 750 ரூபாயிலிருந்து 800 ரூபாய் வரை வரும். அதை அவர்களுடைய ஊதியமாக வைத்துக்கொள்ளலாம். மற்ற செலவுகளையெல்லாம்கூட கூட்டுறவுத் துறையோ, அரசாங்கமோ ஏற்றுக்கொள்கிற முயற்சியிலே ஈடுபடும். ஆகவே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் விரும்புகிறவாறு இந்தக் கிராமப்பகுதிகளில் எல்லாம் முறையாக இந்த உணவுப் பொருள்கள் கிடைக்க வேண்டுமானால் அதை இரண்டு கடைகளாக பிரிப்பதற்கு அரசு முயற்சி எடுக்கும். அதற்கு நீங்கள் கொஞ்சம் துணை புரிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண். 263, திரு. க. பழனிசாமி, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

263—

கோனேரிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல்.

* **35674**—*திரு. க. பழனிசாமி:*

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா-

[1995 ஏப்ரல் 7

சேலம் மாவட்டம், எடப்பாடி ஊராட்சி ஒன்றியம், நெடுங்குளம் ஊராட்சி, கோனேரிப்பட்டியில் புதியதாக ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று அமைக்க அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

இல்லை.

திரு. க. பழனிசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எடப்பாடி ஊராட்சி ஒன்றியம், நெடுங்குளம் ஊராட்சி, கோனேரிப்பட்டியைச் சுற்றிலும் 10-க்கும் மேற்பட்ட சிறிய சிறிய கிராமங்கள் இருக்கின்றன. இதிலே சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் எல்லாம் சிகிச்சைபெற வேண்டுமென்று சொன்னால் 12 கிலோமீட்டர் தூரத்தில் சித்தூர் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கோ அல்லது 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள எடப்பாடி அரசினர் மருத்துவமனைக்கோ செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிற காரணத்தினாலே இந்தக் கோனேரிப்பட்டியிலே புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அமைச்சர் அவர்கள் மறுபரிசீலனை செய்வாரா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, டிஸ்டன்சைப் பொறுத்தவரை மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொல்வது சரியாக இருக்கிறது. 8 கிலோ மீட்டருக்குள்ளே ஆரம்ப சுகாதார நிலையம் இல்லையென்றால் புதியதாக அமைக்க வேண்டுமென்று வழிமுறையை நாம் வைத்திருக்கிறோம். ஆனால் மொத்த மக்கள் தொகையை கணக்கிடுகிறபோது இந்த ஒன்றியத்திலே 72,633 பேர்தான் இருக்கிறார்கள். ஏற்கெனவே இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்ற காரணத்தால்தான் புதியதாக ஒன்று அமைப்பதற்கு சாத்தியக்கூறு இல்லையென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்த மக்கள் தொகை அடிப்படையிலே நாம் செய்கின்ற காரணத்தால் தற்போது செய்ய இயலாது என்று கருதுகிறேன்.

திரு. சு. பழனிசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தக் கோனேரிப்பட்டி பகுதி, எடப்பாடி தொகுதி, சங்ககிரி தொகுதி ஆகிய இரண்டு தொகுதியினுடைய மையப் பகுதியாக அமைந்திருக்கிறது. எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்தை மட்டும் அமைச்சர் அவர்கள் கணக்கிட்டு இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எடப்பாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலே சுமார் 8 கிராமங்கள்

இருக்கின்றன. அதே சமயத்திலே சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியிலே 8 கிராமங்கள் இருக்கின்றன. இரண்டையும் பார்க்கிறபோது, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தப் பகுதியிலே வசிக்கிறார்கள். ஆகவே, இரண்டு தொகுதியை உள்ளடக்கிய மையப் பகுதியாக கோனேரிப்பட்டி இருக்கிற காரணத்தினாலே இந்தப் பகுதியிலே புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மறுபரிசீலனை செய்வாரா என்று அறிய விரும்புகிறேன்.

முற்பகல் **10.15**

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அளவிலே தான் நான் கணக்கு சொன்னேன். ஆனால், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் எவ்வளவு மக்கள் தொகை என்று கணக்கு எடுத்துப் பார்த்தால் அங்கே ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறதா என்பதை பார்த்தால் அங்கேயும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். கணக்கு இப்பொழுது என்னிடத்தில் இல்லை. இருந்தாலும் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் இதைச் சொல்கிற காரணத்தினால் இரண்டு ஒன்றியத்தையும் கணக்கு எடுத்து எத்தனை ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன, மேலும் அமைக்கக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறதா என்பதைப் பார்த்து, அப்படிப்பட்ட சாத்தியக்கூறு இருந்தால் இந்த இடத்திலே அமைப்பது பற்றி நிதி நிலைமைக்கு ஏற்ப எதிர்காலத்திலே நடவடிக்கை எடுக்கப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண். 264, திரு. உ. பலராமன், இருக்கையில் இல்லை. அவருக்குப் பதிலாக டாக்டர் எஸ். சுந்தரராஜ் கேட்கிறார். மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

264—

நோய்களுக்குப் புதிய மருந்துகள் கண்டுபிடித்தல்

36019—திரு. உ. பலராமன்:

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா-

சித்தா; ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்ற மருத்துவத் துறைகளில் நோய்களுக்குப் புதிய மருந்துகள் கண்டுபிடித்து அரசு என்னென்ன சாதனைகள் புரிந்துள்ளது?

சட்டமன்றம் LEGISLATURE வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS